



وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّىٰ نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ



Nous vous éprouverons certes afin de distinguer ceux d'entre vous qui luttent [pour la cause d'Allah] et qui endurent,

Traduction du sens de
Le Noble Coran
dans la langue française

Muhammad

مُحَمَّدٌ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ

Au nom d'Allah, le Tout Miséricordieux, le Très Miséricordieux

الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ أَضَلَّ أَعْمَالَهُمْ (١)

1. Ceux qui ont mécru et obstrué le chemin d'Allah, Il a rendu leurs oeuvres vaines.

وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَآمَنُوا بِمَا نُزِّلَ عَلَىٰ مُحَمَّدٍ وَهُوَ

الْحَقُّ مِنْ رَبِّهِمْ

2. Et ceux qui ont cru et accompli de bonnes oeuvres et ont cru en ce qui a été descendu sur Muhammad - et c'est la vérité venant de leur Seigneur -

كَفَّرَ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَأَصْلَحَ بَالَهُمْ (٢)

Il leur efface leurs méfaits et améliore leur condition.

ذَلِكَ بِأَنَّ الَّذِينَ كَفَرُوا اتَّبَعُوا الْبَاطِلَ وَأَنَّ الَّذِينَ آمَنُوا اتَّبَعُوا الْحَقَّ
مِنْ رَبِّهِمْ

3. Il en est ainsi parce que ceux qui ont mécru ont suivi le Faux et que ceux qui ont cru ont suivi la Vérité émanant de leur Seigneur.

كَذَلِكَ يَضْرِبُ اللَّهُ لِلنَّاسِ أَمْثَالَهُمْ (٣)

C'est ainsi qu'Allah propose leurs exemples aux gens.

فَإِذَا لَقِيتُمْ الَّذِينَ كَفَرُوا فَضَرْبِ الرِّقَابِ حَتَّىٰ إِذَا أَثَخْتُمُوهُمْ فَشُدُّوا
الْوَتَّاقَ

4. Lorsque vous rencontrez (au combat) ceux qui ont mécru frappez-en les cous. Puis, quand vous les avez dominés, enchaînez-les solidement.

فَإِمَّا مَنًّا بَعْدُ وَإِمَّا فِدَاءً حَتَّىٰ تَضَعَ الْحَرْبُ أَوْزَارَهَا

Ensuite, c'est soit la libération gratuite, soit la rançon, jusqu'à ce que la guerre dépose ses fardeaux. Il en est ainsi, car si Allah voulait,

ذَلِكَ وَلَوْ يَشَاءُ اللَّهُ لَانْتَصَرَ مِنْهُمْ وَلَكِن لِّيَبْلُوَ بَعْضَكُمْ بِبَعْضٍ

Il se vengerait Lui-même contre eux, mais c'est pour vous éprouver les uns par les autres.

وَالَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ فَلَنْ يُضِلَّ أَعْمَالَهُمْ (٤)

Et ceux qui seront tués dans le chemin d'Allah, Il ne rendra jamais vaines leurs actions.

سَيَهْدِيهِمْ وَيُصْلِحُ بَالَهُمْ (٥)

5. Il les guidera et améliorera leur condition,

وَيُدْخِلُهُمُ الْجَنَّةَ عَرَفَهَا لَهُمْ (٦)

6. et les fera entrer au Paradis qu'Il leur aura fait connaître.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا

7. O vous qui croyez!

إِنْ تَتَّصِرُوا اللَّهَ يَنْصِرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ (٧)

si vous faites triompher (la cause d') Allah, Il vous fera triompher et raffermira vos pas.

وَالَّذِينَ كَفَرُوا فَتَعْسًا لَهُمْ وَأَضَلَّ أَعْمَالَهُمْ (٨)

8. Et quand à ceux qui ont mécru, il y aura un malheur pour eux, et Il rendra leurs oeuvres vaines.

ذَلِكَ بِأَنَّهُمْ كَرَهُوا مَا أَنْزَلَ اللَّهُ فَأَحْبَطَ أَعْمَالَهُمْ (٩)

9. C'est parce qu'ils ont de la répulsion pour ce qu'Allah a fait descendre. Il a rendu donc vaines leurs oeuvres.

أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ

10. N'ont-ils pas parcouru la terre pour voir ce qu'il est advenu de leurs prédécesseurs?

دَمَّرَ اللَّهُ عَلَيْهِمْ وَاللَّكَافِرِينَ أَمْثَالَهَا (١٠)

Allah les a détruits. Pareilles fins sont réservées aux mécréants.

ذَلِكَ بِأَنَّ اللَّهَ مَوْلَى الَّذِينَ آمَنُوا وَأَنَّ الْكَافِرِينَ لَا مَوْلَى لَهُمْ (١١)

11. C'est qu'Allah est vraiment le Protecteur de ceux qui ont cru; tandis que les mécréants n'ont pas de protecteur.

إِنَّ اللَّهَ يُدْخِلُ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ

تَحْتِهَا الْأَنْهَارُ

12. Ceux qui croient et accomplissent de bonnes oeuvres, Allah les fera entrer dans des Jardins sous lesquels coulent les ruisseaux.

وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الْأَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَهُمْ (١٢)

Et ceux qui mécroient jouissent et mangent comme mangent les bestiaux; et le Feu sera leur lieu de séjour.

وَكَايْنٍ مِّنْ قَرْيَةٍ هِيَ أَشَدُّ قُوَّةً مِّنْ قَرْيَتِكَ الَّتِي أَخْرَجْتِكَ

13. Et que de cités, bien plus fortes que ta cité qui t'a expulsé, avons-Nous fait périr,

أَهْلَكْنَا هُمْ فَلَا نَاصِرَ لَهُمْ (١٣)

et ils n'eurent point de secoureur.

أَفَمَنْ كَانَ عَلَىٰ بَيِّنَةٍ مِّن رَّبِّهِ كَمَنْ زُيِّنَ لَهُ سُوءُ عَمَلِهِ

14. Est-ce que celui qui se base sur une preuve claire venant de son Seigneur est comparable à ceux dont on a embelli les mauvaises actions

وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ (١٤)

et qui ont suivi leurs propres passions.

مِثْلُ الْجَنَّةِ الَّتِي وَعَدَ الْمُتَّقُونَ فِيهَا أَنْهَارٌ مِّن مَّاءٍ غَيْرِ آسِنٍ

15. Voici la description du Paradis qui a été promis aux pieux:

il y aura là

- des ruisseaux d'une eau jamais malodorante,

وَأَنْهَارٌ مِّن لَّبَنٍ لَّمْ يَتَغَيَّرْ طَعْمُهُ وَأَنْهَارٌ مِّنْ حَمْرٍ لَّدَّةٍ لِلشَّارِبِينَ

- et des ruisseaux d'un lait au goût inaltérable,

- et des ruisseaux d'un vin délicieux à boire,

وَأَنْهَارٌ مِّنْ عَسَلٍ مُّصَفًّى

- ainsi que des ruisseaux d'un miel purifié.

وَلَهُمْ فِيهَا مِن كُلِّ الثَّمَرَاتِ وَمَغْفِرَةٌ مِّن رَّبِّهِمْ

Et il y a là, pour eux, des fruits de toutes sortes, ainsi qu'un pardon de la part de leur Seigneur.

كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ (١٥)

[Ceux-là] seront-ils pareils à ceux qui s'éternisent dans le Feu et qui sont abreuvés d'une eau bouillante qui leur déchire les entrailles?

وَمِنْهُمْ مَّن يَسْتَمِعُ إِلَيْكَ

16. Et il en est parmi eux qui t'écoutent.

حَتَّىٰ إِذَا خَرَجُوا مِنْ عِنْدِكَ قَالُوا لِلَّذِينَ أُوتُوا الْعِلْمَ مَاذَا قَالَ آنِفًا

Une fois sortis de chez toi, ils disent à ceux qui ont reçu la science:

"Qu'a-t-il dit, tantôt?"

أُولَٰئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَاتَّبَعُوا أَهْوَاءَهُمْ (١٦)

Ce sont ceux-là dont Allah a scellé les coeurs et qui suivent leurs propres passions.

وَالَّذِينَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًى وَآتَاهُمْ تَقْوَاهُمْ (١٧)

17. Quant à ceux qui se mirent sur la bonne voie, Il les guida encore plus et leur inspira leur piété.

فَهَلْ يَنْظُرُونَ إِلَّا السَّاعَةَ أَنْ تَأْتِيَهُمْ بَغْتَةً

18. Qu'est-ce qu'ils attendent sinon que l'Heure leur vienne à l'improviste?

فَقَدْ جَاءَ أَشْرَاطُهَا

Or ses signes avant-coureurs sont certes déjà venus.

فَأَتَىٰ لَهُمْ إِذَا جَاءَتْهُمْ ذِكْرَاهُمْ (١٨)

Et comment pourront-ils se rappeler quand elle leur viendra (à l'improviste)?

فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ

19. Sache donc qu'en vérité, il n'y a point de divinité à part Allah,

وَاسْتَغْفِرْ لِذَنْبِكَ وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ

et implore le pardon pour ton péché, ainsi que pour les croyants et les croyantes.

وَاللَّهُ يَعْلَمُ مُتَقَلَّبَكُمْ وَمَثْوَاكُمْ (١٩)

Allah connaît vos activités (sur terre) et votre lieu de repos (dans l'au-delà).

وَيَقُولُ الَّذِينَ آمَنُوا لَوْ لَأُنزِلَتْ سُورَةٌ

20. Ceux qui ont cru disent: "Ah! Si une Sourate descendait!"

فَإِذَا أَنْزِلَتْ سُورَةٌ مُحْكَمَةٌ وَذُكِرَ فِيهَا الْقِتَالُ

Puis, quand on fait descendre une Sourate explicite et qu'on y mentionne le combat,

رَأَيْتَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ يَنْظُرُونَ إِلَيْكَ نَظَرَ الْمَعْشِيِّ
عَلَيْهِ مِنَ الْمَوْتِ

tu vois ceux qui ont une maladie au coeur te regarder du regard de celui qui s'évanouit devant la mort.

فَأَوْلَى لَهُمْ (٢٠)

Seraient bien préférables pour eux

طَاعَةَ وَقَوْلٍ مَّعْرُوفٍ

21. une obéissance et une parole convenable.

فَإِذَا عَزَمَ الْأَمْرُ فَلَوْ صَدَقُوا اللَّهَ لَكَانَ خَيْرًا لَهُمْ (٢١)

Puis, quand l'affaire est décidée, il serait mieux pour eux certes, de se montrer sincères vis-à-vis d'Allah.

فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ (٢٢)

22. Si vous détournez, ne risquez-vous pas de semer la corruption sur terre et de rompre vos liens de parenté?

أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللَّهُ فَأَصَمَّهُمْ وَأَعَمَّى أَبْصَارَهُمْ (٢٣)

23. Ce sont ceux-là qu'Allah a maudits, a rendus sourds et a rendu leurs yeux aveugles.

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ

24. Ne méditent-ils pas sur le Coran?

أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا (٢٤)

Ou y a-t-il des cadenas sur leurs coeurs?

إِنَّ الَّذِينَ ارْتَدُّوا عَلَىٰ أَدْبَارِهِم مِّن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَىٰ

25. Ceux qui sont revenus sur leurs pas après que le droit chemin leur a été clairement exposé,

الشَّيْطَانُ سَوَّلَ لَهُمْ وَأَمْلَىٰ لَهُمْ (٢٥)

le Diable les a séduits et trompés.

ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا لِلَّذِينَ كَرَهُوا مَا نَزَّلَ اللَّهُ سَنُطِيعُكُمْ فِي بَعْضِ الْأَمْرِ

26. C'est parce qu'ils ont dit à ceux qui ont de la répulsion pour la révélation d'Allah:
"Nous allons vous obéir dans certaines choses".

وَاللَّهُ يَعْلَمُ إِسْرَارَهُمْ (٢٦)

Allah cependant connaît ce qu'ils cachent.

فَكَيْفَ إِذَا تَوَفَّتْهُمُ الْمَلَائِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَارَهُمْ (٢٧)

27. Qu'adviendra-t-il d'eux quand les Anges les achèveront, frappant leurs faces et leurs dos?

ذَلِكَ بِأَنَّهُمْ اتَّبَعُوا مَا أَسْخَطَ اللَّهَ وَكَرَهُوا رِضْوَانَهُ

28. Cela parce qu'ils ont suivi ce qui courrouce Allah, et qu'ils ont de la répulsion pour [ce qui attire] Son agrément.

فَأَحْبَطَ أَعْمَالَهُمْ (٢٨)

Il a donc rendu vaines leurs oeuvres.

أَمْ حَسِبَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ أَنْ لَنْ يُخْرِجَ اللَّهُ أَضْعَانَهُمْ (٢٩)

29. Ou bien est-ce que ceux qui ont une maladie au coeur escomptent qu'Allah ne saura jamais faire apparaître leur haine?

وَلَوْ نَشَاءُ لَأَرَيْنَاكُمْ فَلَعَرَفْتَهُمْ بِسِيمَاهُمْ وَلَتَعْرِفَنَّهُمْ فِي لَحْنِ الْقَوْلِ

30. Or, si Nous voulions Nous te les montrerions. Tu les reconnaîtrais certes à leurs traits; et tu les reconnaîtrais très certainement au ton de leur parler.

وَاللَّهُ يَعْلَمُ أَعْمَالَكُمْ (٣٠)

Et Allah connaît bien vos actions.

وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ

31. Nous vous éprouverons certes afin de distinguer ceux d'entre vous qui luttent [pour la cause d'Allah] et qui endurent,

وَنَبْلُوَ أَخْبَارَكُمْ (٣١)

et afin d'éprouver [faire apparaître] vos nouvelles.

إِنَّ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ وَشَاقُّوا الرَّسُولَ

32. Ceux qui ont mécru et obstrué le chemin d'Allah et se sont mis dans le clan opposé au Messager

مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْهُدَىٰ لَن يَضُرُّوا اللَّهَ شَيْئًا

après que le droit chemin leur fut clairement exposé, ne sauront nuire à Allah en quoi que ce soit.

وَسَيُحِطُّ أَعْمَالَهُمْ (٣٢)

Il rendra vaines leurs oeuvres.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا

33. O vous qui avez cru!

أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ (٣٣)

Obéissez à Allah, obéissez au Messager, et ne rendez pas vaines vos oeuvres.

إِنَّ الَّذِينَ كَفَرُوا وَصَدُّوا عَن سَبِيلِ اللَّهِ ثُمَّ مَاتُوا وَهُمْ كُفَّارٌ

34. Ceux qui ont mécru et obstrué le chemin d'Allah puis sont morts tout en étant mécréants,

فَلَن يَغْفِرَ اللَّهُ لَهُمْ (٣٤)

Allah ne leur pardonnera jamais.

فَلَا تَهِنُوا وَتَدْعُوا إِلَى السَّلَامِ

35. Ne faiblissez donc pas et n'appellez pas à la paix

وَأَنْتُمْ الْأَعْلَوْنَ وَاللَّهُ مَعَكُمْ وَلَنْ يَتَرَكَمُ أَعْمَالَكُمْ (٣٥)

alors que vous êtes les plus hauts, qu'Allah et avec vous, et qu'Il ne vous frustrera jamais [du mérite] de vos oeuvres.

إِنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ

36. La vie présente n'est que jeu et amusement;

وَإِنْ تَوَمَّنُوا وَيَتَنَّفَعُوا يُؤْتِكُمْ أَجُورَكُمْ وَلَا يَسْأَلْكُمْ أَمْوَالَكُمْ (٣٦)

alors que si vous croyez et craignez [Allah], Il vous accordera vos récompenses et ne vous demandera pas vos biens.

إِنْ يَسْأَلْكُمْوهَا فَيُحْفِكُمْ تَبَخَّلُوا وَيُخْرِجْ أَضْعَانِكُمْ (٣٧)

37. S'Il vous les demandait importunément, vous deviendriez avares et Il ferait apparaître vos haines.

هَآأَنْتُمْ هُوَآءَ تُدْعُونَ لِتُنْفِقُوا فِي سَبِيلِ اللّٰهِ

38. Vous voilà appelés à faire des dépenses dans le chemin d'Allah.

فَمِنْكُمْ مَّنْ يَبْخُلُ وَمَنْ يَبْخُلْ فَإِنَّمَا يَبْخُلْ عَن نَّفْسِهِ

Certains parmi vous se montrent avares. Quiconque cependant est avare, l'est à son détriment.

وَاللّٰهُ الْغَنِيُّ وَأَنْتُمُ الْفُقَرَاءُ

Allah est le Suffisant à Soi-même alors que vous êtes les besogneux.

وَإِنْ تَتَوَلَّوْا يَسْتَبْدِلْ قَوْمًا غَيْرَكُمْ ثُمَّ لَا يَكُونُوا أَمْثَالَكُمْ (٣٨)

Et si vous vous détournez, Il vous remplacera par un peuple autre que vous, et ils ne seront pas comme vous.

